

FIRST INFORMATION REPORT

முதல் தகவல் அறிக்கை  
(Under Section 154 Cr.P.C.)  
(கு.ந.வி.தொ.பிரிவு 154 இன் கீழ்)

TAMIL NADU POLICE  
INTEGRATED INVESTIGATION FORM-I

C 8069087  
13/AC/2023

1. District : மாவட்டம் **சேநூர்** PS: **உத்தரம்** காவல்நிலையம் Year: **2023** ஆண்டு FIR No.: மு.த.அ. எண் Date: **20-12-2023** நாள்

2. (i) Act சட்டம்: **7a** Sections பிரிவுகள்: **The prevention of Corruption Act 1988 as amended in 2018**  
(ii) Act சட்டம்: Sections பிரிவுகள்:  
(iii) Act சட்டம்: Sections பிரிவுகள்:

(iv) Other Acts & Sections பிற சட்டங்களும், பிரிவுகளும் :

3. (a) Occurrence of Offence Day : குற்ற நிகழ்வு நாள் Date from : நாள் முதல் Date to : **14-12-2023 AN**  
Time Period : நேர அளவு Time from : நேரம் முதல் Time to : **19-12-2023 FN**  
நேர அளவு நேரம் முதல் நேரம் வரை **20-12-2023 11:45 AM**

(b) Information Received at PS. Date : **20-12-2023** காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்த நாள் Time : **12:00 Hrs** நேரம்

(c) General Diary Reference : Entry No(s) பொது நாட்குறிப்பில் பதிவு விவரம் எண் **20-12-2023** Time : **12:00 Hrs** நேரம்

4. Type of Information : Written/ Oral : தகவலின் வகை : எழுத்து மூலம் / வாய் மொழியாக **வாய் மொழியாக**

5. Place of Occurrence (a) Direction and Distance from PS: குற்ற நிகழ்விடம் (அ) காவல்நிலையத்திலிருந்து எவ்வளவு தூரமும், எத்திசையும் **சேநூர் மாவட்டம்**  
Beat Number : முறைக் காவல் எண் (b) Address : முகவரி

(c) In case outside limit of this Police Station, then the Name of P.S : இக்காவல் நிலைய எல்லைக்கப்பால் நடந்து இருக்குமாயின், அந்நிலையில் அந்த கா.நி.பெயர் மாவட்டம் District : மாவட்டம்

6. Complainant / Informant (a) Name : **L. சிவசுந்தரன்** (b) Father's/ Husband's Name : **வ. சிவசுந்தரன்**  
குற்றமுறையிட்டாளர்/ தகவல் தந்தவர் பெயர் தந்தை / கணவர் பெயர்

(c) Date / Year of Birth : **30** (d) Nationality : நாட்டினம் (e) Passport No. : வெளிநாட்டு கடவுச்சீட்டு எண்  
நாள் / பிறந்த ஆண்டு

Date of Issue : வழங்கப்பட்ட நாள் Place of Issue : வழங்கப்பட்ட இடம்  
வழங்கப்பட்ட நாள்

(f) Occupation : தொழில் (g) Address : **சிவசுந்தரன் 41232 அருங்குடியார் தெரு., முகவரி மாவட்டம், சேநூர்**

7. Details of Known/Suspected/Unknown accused with full particulars. (Attach separate sheet if necessary)  
தெரிந்த / ஊய்ப்பாட்டிற்குரிய / தெரியாத குற்றஞ்சாட்டப்பட்டவரின் முழுமையான விவரங்கள்

- 1) **சிவசுந்தரன்** தனித்தான் இணைக்கவும்  
2) **சிவசுந்தரன்**, காவலர், சிவசுந்தரன் சி.ஆ.டி, சேநூர்

8. Reasons for delay in reporting by the complainant / Informant:  
குற்றமுறையிட்டாளரால் / தகவல் கொடுப்பவரால் முறையிட்டதில் தகவல் கொடுப்பதில் தாமதம்

9. Particulars of properties stolen / involved (Attach separate sheet if necessary)  
 கனவாடப்பட்ட / களவிதற்குள்ளாக சொத்துக்களின் விவரம் (தேவையெனில் தனித் தனிக் இலாகாவில்)
10. Total value of properties stolen / involved :  
 கனவாடப்பட்ட / களவிதற்குள்ளாக சொத்துக்களின் மொத்த மதிப்பு
11. Inquest Report / Un-natural death Case No. if any  
 பிண விசாரணை அறிக்கை / இயற்கைக்கு மாறான இறப்பு மல் ஏதேனும் இருந்தால்
12. FIR Contents (Attach separate sheet, if required) :  
 முதல் தகவல் அறிக்கையில் கருக்கம், (தேவையெனில் தனித்தனிக் இலாகாவில்)

Enclosed in Separate Sheet

13. Action taken : Since the above report reveals commission of offence(s) u/a as mentioned at item No 2 registered the case and took up the investigation / directed ..... Rank ..... to take up the investigation / Refused Investigation / transferred to PS..... on point of jurisdiction.

எடுக்கப்பட்ட நடவடிக்கை : மேலே குற்ற முறையிட்டில் உள்ளவை பிரிவு 2ல் கூறப்பட்ட சட்ட பிரிவுப்படி குற்றம் வர்த்து பதிவு செய்து புலனாய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது / பணிக்கப்படுதல் ..... பதவி ..... தலை பணியாளரின் புலனாய்வுக்கு எடுத்துக்கொள்ள பணிக்கப்பட்டது / மறுக்கப்பட்டு எவ்வளவுக் காலம் தாமதமாகி வருகிறது ..... காவல் நிலையத்திற்கு மாற்றப்படுகிறது.

FIR read over to the Complainant / Informant, admitted to be correctly recorded and a copy given to the Complainant / Informant free of cost.

முதலில் குற்றமுறையிட்டாளருக்கு / தகவல் தந்தவருக்கு படித்துக்காட்டி, அது சரியாக எழுதப்பட்டு இருப்பதாக ஏற்றுக் கொள்ளப்பட்டு, அதன் படி நகல் ஒன்று இவ்வசமாக கொடுக்கப்பட்டது.

L. THANIRAJ

14. Signature / Thumb Impression of the Complainant / Informant  
 குற்றமுறையிட்டாளர் / தகவல் கொடுப்பவரின் ஒப்பம் / பெருவிரல் இரேகைப் பதிவு

N. Narendran 20/12/2023  
 Signature of the Officer in-charge, Police Station  
 காவல் நிலைய பொறுப்பு அலுவலரின் ஒப்பம்

15. Date & Time of despatch to the court: 20/12/2023  
 நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட்ட நாளும், நேரமும் 13:15 Hrs.

Name: Subt N. Narendran  
 Rank: தலை No. எண்  
 Inspector of Police,  
 V+Ac, Salem

சேலம் ஊழல்தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு குற்ற எண் 13/AC/2023 சட்டப்பிரிவு 7 (a) of PC Act 1988 as amended in 2018 வழக்கின் முதல் தகவலறிக்கையின் தொடர்ச்சி.

சேலம், நாளிகல்பட்டி, அருந்ததியர் தெருவைச் சேர்ந்த லட்சுமணன், மகன் ட.தங்கராஜ் என்பவர் இன்று 20.12.2023 ன் தேதி மதியம் சுமார் 12.00 மணிக்கு சேலம் மாவட்டம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு அலுவலகம் ஆஜராகி காவல் ஆய்வாளரிடம் கொடுத்த வாய் மொழியான புகாரின் விவரம் பின்வருமாறு. அனுப்புதல், ட.தங்கராஜ், த.பெ. லட்சுமணன், கதவு எண் 4/232, அருந்ததியர் தெரு, நாளிகல்பட்டி, சேலம். பெறுதல், காவல் ஆய்வாளர், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு, சேலம் ஐயா, நான் சேலம், நாளிகல்பட்டி, அருந்ததியர் தெருவில் குடும்பத்துடன் குடியிருந்து வருகிறேன். நான் தற்போது கூலிக்கு பெயின்ட் அடிக்கும் வேலையை செய்து வருகிறேன். நான் இதற்கு முன்பு ரேஷன் கடைகளில் அரிசி வாங்கி அதனை ஹோட்டலுக்கும், பன்றி வளர்ப்பவர்களுக்கும் கொடுத்து அதன் மூலம் ஜீவனம் செய்து வந்தேன். அதனால் என் மீது சுமார் மூன்று மாதங்களுக்கு முன்பு சேலம், சிவில் சப்ளை சி.ஐ.டி. போலீசார் கேஸ் போட்டு, என்னை ஜெயிலில் அடைத்துவிட்டார்கள். அதன்பின்னர் நான் பெயிலில் வெளியே வந்துவிட்டேன். பெயில் எடுப்பதற்கு அதிகமாக செலவாகிவிட்டது. அதனால் ரேஷன் கடைகளில் அரிசி வாங்கி விற்கும் தொழிலை விட்டுவிட்டேன். இந்த நிலையில் சேலம், சிவில் சப்ளை சி.ஐ.டி.யில் பணிபுரியும் தலைமை காவலர் திருமதி. பிரபாவதி மற்றும் காவலர் திருமணி ஆகியோர் என்னை தொடர்புகொண்டு, தொடர்ந்து ரேஷன் கடைகளில் அரிசி வாங்கி வெளி சந்தையில் விற்பனை செய்ய சொல்லியும், அதற்காக மாதம் ரூ 20,000/- மாமூலாக தரவேண்டும் என்று கட்டாயப்படுத்தி வருகிறார்கள். ஆனால் அதில் எனக்கு விருப்பம் இல்லை. இந்த நிலையில் 14.12.2023 ன் தேதி மதியவாக்கில் தலைமை காவலர் திருமதி. பிரபாவதி அவர்கள் எனக்கு போன் செய்திருந்தார். நான் அதை பார்க்காமல் இருந்துவிட்டேன். அது மிஸ்டுகால் ஆகியிருந்ததை பார்த்து நான் எனது போன் எண் 8111072484 லிருந்து தலைமை காவலர் திருமதி. பிரபாவதி அவர்களின் போன் எண் 9566354822 க்கு போன் செய்தேன். அப்போது அவர் என்னிடம் தொடர்ந்து அரிசி கடத்தும் தொழில் செய்ய சொல்லி கட்டாயப்படுத்தியும், அதற்கு மாதம் மாமூல் ரூ 20,000/- தரவேண்டும் என்று சொன்னார். மேலும் நீ பணம் கொடுக்கவில்லை என்றால் உன் மீது பொய் கேஸ் போட்டு உள்ளே தள்ளிவிடுவதாக கூறியும், இன்றே ரூ 20,000/- ம் தர வேண்டும் எனவும்

என்னை மிரட்டினார். நான் வேறு வழியில்லாமல், என்னிடம் ரூ 20,000/- இல்லை என்றும், ரூ 10,000/-ம் மட்டும் உள்ளது என்று அவரிடம் சொன்னேன். அதற்கு அவர் தற்போது என்னிடம் இருக்கும் ரூ 10,000/-த்தை மட்டும் சிவில் சப்ளை சி.ஐ.டி. காவலர் மணியை பார்த்து கொடுத்துவிடு என்றும், மீதம் உள்ள தொகையை திங்கட்கிழமை கொடுத்துவிடவேண்டும் என்றும் தெரிவித்தார். உடனே கொஞ்ச நேரத்தில் சிவில் சப்ளை சி.ஐ.டி. மணி அவர்கள் அவரது செல் நெம்பர் 8148781349 லிருந்து எனது செல்போனுக்கு தொடர்புகொண்டு பணம் ரெடியா என்று கேட்டார். நான் ரெடியாக இருப்பதாக சொன்னேன். அதற்கு என்னை சேலம் புது பஸ்டேண்டு அருகே வரச்சொன்னார். நான் அங்கே சென்றதும் அவருக்கு போன் செய்தேன். அதற்கு அவர் என்னை புது பஸ்டேண்டு அருகே இருக்கும் லட்சுமி ஹோட்டலுக்கு வரச்சொன்னார். நான் உள்ளே சென்று பார்த்தபோது அவர் உள்ளே இருந்தார். நாங்கள் அருகில் சென்று அவரை சந்தித்தபோது, அவர் என்னிடம் பணம் ரூ 10,000/-த்தை கேட்டு வாங்கிகொண்டார். அப்போது நேரம் மதியம் சுமார் 2.30 மணி இருக்கும். என்னுடன் எனது சித்தப்பா மகன் சக்திமுருகனும் உடன் இருந்தான். அதன் பிறகு 19.12.2023 ந்தேதி காலை சுமார் 10.30 மணியளவில் திருமதி. பிரபாவதி அவர்கள் எனக்கு போன்செய்து கொடுக்கவேண்டிய மாமூல் தொகை ரூ 10,000/- ரெடியா என்று கேட்டார். நான் அதற்கு நாளை ரெடி செய்து தருவதாக தெரிவித்தேன். அதற்கு அவர் ரூ 10,000/- கண்டிப்பாக தரவேண்டும் என்றும், இல்லை என்றால் அதிகாரிகளிடம் சொல்லி உன் மீது ஒரு பொய் கேஸ் போட்டுவிடுவோம் உள்ளே தள்ளிவிடுவோம் என்றும், அந்த பணத்தை நான் சொல்றமாதிரி, சொல்ற இடத்தில் நாளை வந்து தரவேண்டும் என்றும், வரும்போது எனக்கு போன்செய்துவிட்டு வா என்று சொன்னார். அதனால் இன்று 20.12.2023 ந்தேதி காலை சுமார் 11.45 மணியளவில் நான் திருமதி. பிரபாவதி அவர்களுக்கு போன் செய்தேன். அப்போது அவர் என்னிடம் நீ மதியம் வருவதாக சொல்லிவிட்டு ஏன் இப்போது போன் செய்கிறாய், நீ மதியம் என்னை பணத்தோடு வந்து பாரு என்று சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டார். நான் அவர்களுக்கு லஞ்சமாக பணம் கொடுத்து மீண்டும் தவறான தொழிலில் ஈடுபட எனக்கு விருப்பம் இல்லை. எனவே என்னிடம் லஞ்சம் கேட்ட போலீஸார் திருமதி.பிரபாவதி மற்றும் திரு.மணி ஆகியோர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இப்படிக்கு sd/-xxxxxxxx (தங்கராஜ்) 20.12.2023. Sir, Recorded the statement of the informant

and read over the same to the informant on 20.12.2023 at 12.30 hrs. The genuineness of the informant was verified through sources and found to be genuine. The integrity and antecedents of the accused were also verified and found to be not good. Hence, I registered a case in Salem V & AC Cr.No.13/AC/2023 u/s 7 (a) of the Prevention of Corruption Act 1988 as amended in 2018 today 20.12.2023 at 13.10 hrs and took up investigation. Sd XXXX (N.NARENDRAN) 20.12.2023, Inspector of Police, V&AC, Salem.

Original FIR along with original statement of the informant of Tr.L.Thangaraj S/o.Lakhsmanan is submitted to the Hon'ble Special Judge, Special court for trial of cases under Prevention of Corruption Act, Salem and a copy of FIR is submitted to the Director, Vigilance and Anti-Corruption, Chennai.

N. Narendran 20.12.2023  
(N.NARENDRAN)  
Inspector of Police,  
Vigilance and Anti - Corruption,  
Salem.